

|| ஹயக்ரீவ ஸம்பதாஸ்தோத்ரம் ||

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி வாதிநம் |  
நரம் மும்சம்தி பாபாநி தரித்ரமிவ யோஷிதஃ || ௧ ||

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ வதேத் |  
தஸ்ய நிஸ்ஸரதே வாணீ ஜஹ்நுகந்யாப்ரவாஹவத் || ௨ ||

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ த்வநிஃ |  
விஸோபதே ஸ வைகும்தகவாதோத்காடநக்ஷமஃ || ௩ ||

ஸ்லோகத்ரயமிதம் புண்யம் ஹயக்ரீவபதாம்சிதம் |  
வாதிராஜயதிப்ரோக்தம் படதாம் ஸம்பதாம் பதம் || ௪ ||

|| இதி ஸ்ரீமத்வாதிராஜபூஜ்யசரணவிரசிதம்  
ஹயக்ரீவஸம்பதாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||